

January 28, 2021

National Stock Exchange of India Ltd.
Exchange Plaza
C-1, Block G, Bandra Kurla Complex
Bandra (E), Mumbai - 400 051

BSE Limited
Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai - 400 001

Scrip Code: ASHOKLEY

Stock Symbol: 500477

Through: NEAPS

Through: BSE Listing Centre

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of newspaper advertisements published in BUSINESS STANDARD (all editions) in English language and DINAMANI (Chennai Edition) in Tamil language on January 28, 2021 intimating about the Board Meeting to be held on February 11, 2021 to *inter alia* consider and approve the standalone and consolidated unaudited financial results of the Company for the quarter ended December 31, 2020.

The above information is also made available on the website of the Company at www.ashokleyland.com.

We request you to take the same on record.

Thanking You,

Yours faithfully,

for ASHOK LEYLAND LIMITED



N Ramanathan
Company Secretary

Encl :a/a

ASHOK LEYLAND LIMITED

Registered & Corporate Office: No.1, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032, India | T : +91 44 2220 6000 | F : +91 44 2220 6001
CIN - L34101TN1948PLC000105 | www.ashokleyland.com



NORTH CENTRAL RAILWAY, PRAYAGRAJ

E-Procurement Tender Notice No. : 21/07 Date: 25.01.2021

E-Procurement Tender Notice

On behalf of the President of India, The Principal Chief Materials Manager, North Central Railway, Prayagraj, (An ISO 9001:2015 certified unit) invites the following E-Procurement Tenders.

S.No.	Tender No.	Description	Qty.	Tender Opening Date
1	30211882	SPRING FOR SIDE BEARER ARRANGEMENT	3120 Nos.	17.02.2021
2	40211030	TAPE CLASS 200 RESIN	220000 Mtrs.	15.02.2021

Note: (1) The complete information of above E-Procurement Tenders are available on IREPS website i.e. <http://www.ireps.gov.in> (2) Bids other than in the form of E-Bids shall not be accepted against above Tenders. For this purpose, vendors are required to get themselves registered with IREPS website along with class III, digital signature certificates issued by CCA under IT Act-2000. (3) Rates entered into Financial Rate page and duly signed digitally shall only be considered. Rates and any other financial entity in any other form/letter head if attached by vendor shall be straight way ignored and shall not be considered.

North central railways www.ncr.indianrailways.gov.in @CPRO NCR 114/21 (A)

MITSU CHEM PLAST LIMITED

CIN: L25111MH1988PLC048925
Regd. Office: 329, Gata Complex, 3rd Floor, Din Dayal Upadhyay Marg, Mulund (W), Mumbai - 400 080.

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 (1) (a) read with 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Tuesday, February 2, 2021 at 5.00 p.m., inter-alia to consider, review and adopt Unaudited Financial Results for the quarter/nine months ended December 31, 2020. Pursuant to Regulation 47 (2) of the said Regulations, the said Notice may be accessed on the Company's website at www.mitsuchem.com and may also be accessed on the website of BSE Ltd. at www.bseindia.com.

By order of the Board of Directors
For MITSU CHEM PLAST LIMITED
Jagdish Dedhia
Chairman and Whole-Time Director

Place: Mumbai
Date: January 27, 2021.

EQUITAS SMALL FINANCE BANK LTD

Corporate Office: No.763, Spencer Plaza, 4th Floor, Phase-II, Anna Salai, Chennai, TN - 600 002

POSSESSION NOTICE (U/s. Rule 9 (1) - for immovable property)

Whereas the undersigned being the Authorized Officer of M/s. Equitas Small Finance Bank Limited, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (SARFAESI Act) and in exercise of powers conferred under section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a Demand Notice calling upon the below mentioned Borrowers to repay the total outstanding amount mentioned in the notice being within 60 days from the date of receipt of the said notices. Since the below mentioned Borrowers having failed to repay the below stated amount within the stipulated time, notice is hereby given to the below mentioned borrowers and the public in general that, the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Sub-Section (4) of Section 13 of the said Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002. The Borrowers in particular and the public in general are hereby cautioned not to deal with the schedule mentioned properties and any dealings with the properties will be subject to the charge of M/s. Equitas Small Finance Bank Limited and further interest and other charges thereon. The Borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets."

Name of the Borrower(s) / Guarantor(s)	Description of Secured Asset (Immovable Property)	Demand Notice Date & Amount	Date of Possession
Branch: Royapuram L.No: SERP/PRM0159369 1. Mrs. Muniyammal W/o. Muniyammal 2. Mrs. Saroja W/o. Thangadurai 3. Mr. Thangadurai S/o. Muniyammal	All that piece and parcel of land and building Comprising in Old S.No.159/2, New S.No.22/17 with an extent of 538 Sq.ft. Situated at Eravaor Village, Thiruvallur Taluk, Thiruvallur District, Bounded on the North by: China Eravaor 3rd Street, South by: China Eravaor 2nd Street, East by: Plot S.No.22/16, West by: Plot S.No.22, Situated at within the Sub-Registration District of Thiruvallur and Registration District of Chennai North.	10.08.2020 & Rs. 286107/-	25.01.2021
Branch: Minjur L.No: SEREDHL0026517 1. Mr. Munuswamy S/o. Subbaraman 2. Mrs. Radhi W/o. Munuswamy	All that piece and parcel of land and building, Comprising in Natham Old S.No.13/1 Part, New S.No.13/8, with an extent of 979 Sq.ft., Situated at Pazhaerkadu Village, Ponneri Taluk, Thiruvallur District, and bounded on the North by: Land Belongs to Mr. Duraibabu, South by: Road, East by: Land Belongs to Mrs. Angammal, West by: Vacant Land, Situated at within the Sub-Registration District of Ponneri and Registration District of North Chennai	21.11.2019 & Rs. 5,99,718/-	25.01.2021
Branch: Ponneri L.No: SEP/ONR0185324 1. Mrs. Nagappasaman W/o. Sekar 2. Mr. Sekar/S/o. Jinnu	All that piece and parcel of land and building, Comprising in Grama Natham Old S.No.109/Part, New S.No.109/2, with an extent of 2057 Sq.ft., Situated at No.35, Thiagalperumulam Village, Ponneri Taluk, Thiruvallur District, and bounded on the North by: S.No.109/1, Vacant Grama Natham, South by: S.No.109/3, Street, East by: S.No.109/4, House belongs to Mr. Manohar, West by: S.No.110, Land belongs to Mr. Jinnu, Situated at within the Sub-Registration District of Ponneri and Registration District of Chennai North	20.01.2020 & Rs. 2,78,065/-	25.01.2021
Branch: Ponneri L.No: SEP/ONR0203225 1. Mrs. Dhanalakshmi W/o. Sanjay 2. Mr. Sanjaygandhi S/o. Veeramathu 3. Mr. Veeramathu S/o. Balaraman	All that piece and parcel of Land and Building, Comprising in Grama Natham Old S.No.226 Part, New S.No.226/10 with an extent of 710 Sq.ft., Situated at No.7, Pazhaverkadu Village, Ponneri Taluk, Thiruvallur District, and bounded on the North by: Passage, South by: Land Belongs to Mr. Veeramathu, East by: Land Belongs to Mr. Ramesh, West by: Lane (Sandhu), Situated at within the Sub-Registration District of Ponneri and Registration District of North Chennai	20.01.2020 & Rs. 4,49,491/-	25.01.2021

Date: 25.01.2021
Place: Chennai
Authorised Officer,
Equitas Small Finance Bank Limited.

IKYOT HITECH TOOLROOM LIMITED

No.19, Block - I, Sidco Electronics Complex, Thiru.VI.KA, Industrial Estate, Guindy, Chennai - 600032. Ph: 044 43162280 info@ikyot.com
CIN: L27209TN1991PLC021330

NOTICE

Notice is hereby given that the Company has been informed that the Original Share Certificate issued in favour of the below mentioned shareholder is report to have been lost and not traceable.

Sl. No.	Folio No.	Name	No. of Shares	Certificate No.	Distinctive No. From	To
1.	00011485	I.SUSEELA K.KARTHIGA	22200	6985	4748761	4770960

The Company will proceed to issue duplicate share certificate, if no objection is received within 15 days of the publication of this notice.

For IKYOT HITECH TOOLROOM LTD
Sd/-
S. IYEMPANDI
Managing Director

Date: 27-01-2021
Place: Chennai

ASHOK LEYLAND

Aapki Jeet. Hamari Jeet.

ASHOK LEYLAND LIMITED

Registered Office: 1, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032
Tel: +91 44 2220 6000 Fax: +91 44 2220 6001
CIN: L34101TN1948PLC000105
Website: www.ashokleyland.com
e-mail: secretarial@ashokleyland.com

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Thursday, February 11, 2021 at Chennai to inter alia consider and approve the standalone and consolidated unaudited financial results of the Company for the quarter ended December 31, 2020.

The Notice is available on the Company's website at www.ashokleyland.com and on the website of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com.

For Ashok Leyland Limited
N. Ramanathan
Company Secretary

Chennai
January 27, 2021

HINDUJA GROUP

ASHOK LEYLAND

Aapki Jeet. Hamari Jeet.

ASHOK LEYLAND LIMITED

Registered Office: 1, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032
Tel: +91 44 2220 6000 Fax: +91 44 2220 6001
CIN: L34101TN1948PLC000105
Website: www.ashokleyland.com
e-mail: secretarial@ashokleyland.com

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Thursday, February 11, 2021 at Chennai to inter alia consider and approve the standalone and consolidated unaudited financial results of the Company for the quarter ended December 31, 2020.

The Notice is available on the Company's website at www.ashokleyland.com and on the website of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com.

For Ashok Leyland Limited
N. Ramanathan
Company Secretary

Chennai
January 27, 2021

HINDUJA GROUP

SHIVA MILLS LIMITED

Regd. Office: 252, Mettupalayam Road, Coimbatore - 641 043.
Ph: 0422-2435555, Website: www.shivamills.com
Email: shares@shivamills.com. CIN: L17111TZ22015PLC022007

NOTICE

Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Saturday, the 6th day of February, 2021 to consider and approve, inter alia, the Unaudited Financial Results for the Quarter ended 31st December, 2020.

The above information is also available on the website of the company (www.shivamills.com) NSE (www.nseindia.com) and BSE (www.bseindia.com).

By Order of the Chairman
M. SHYAMALA
Company Secretary

Coimbatore
27.1.2021

SHRIRAM HOUSING FINANCE LIMITED

Regd. Office: Office No.123, Angappa Naicken Street, Chennai-600001
Branch Office: No 13, Ground Floor, Meenakshi Towers, Rajamannar Street, T-Nagar, Chennai - 600011
Website: www.shriramhousing.in

PHYSICAL POSSESSION NOTICE

Whereas The undersigned being the authorised officer of Shriram Housing Finance Limited (SHFL) under the provisions of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (said Act) and in exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 (said Rules) issued demand notices to the Borrowers details of which are mentioned in the table below to repay the amount mentioned in the said demand notices. The Borrowers having failed to repay the amount, notice is hereby given to the Borrowers and the public in general that the undersigned has taken physical possession of the property described herein below in exercise of powers conferred on him/her under Section 13(4) of the said Act read with rule 8 of the said Rules, on this 25th day of January, 2021.

The Borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealing with the property will be subject to the charge of Shriram Housing Finance Ltd. for an amount as mentioned herein below with interest thereon.

Borrower Name and Address	Demand Notice	Description of Property
1. Mrs. Mathubala R NO. 24, VALLIYAMMAL NAGAR, PILLAIYAR KOVIL MAIN STREET, NERKUNDRAM, CHENNAI 600 107	Rs. 79,08,460/- (Rupees Seventy Nine Lakhs Eight Thousand Four Hundred Sixty Only) as on 15-05-2019 under reference of Loan Account No. SHLHCHN1000 1336	All that piece and parcel of the Flat bearing No. F1, First Floor, plinth area measuring 1050 sq.ft., (inclusive of common areas and common shares) together with undivided share of land measuring 464 sq.ft., out of the 2969 sq.ft., comprised in T.S. No. 7/69, Patta No. 109, Paimash Nos. 116, 117, 118 & 119, Old T.S. No. 7/2 situated in Old Door No. 12 A, New Door No. 45, as per Sub-Division Plot Nos. 45A & 45B, Thirunagar 4th Street, Puliyur Village, Egmore Taluk, Chennai District and the land bounded on the North by: Mr. Ponpandi's land South by: Plot No. 3 East by: 30 Feet Road West by: Saligramam Village Boundary MEASURING East to West on the Northern Side: 62 Feet East to West on the Southern Side: 65 Feet North to South on the Eastern Side: 45 Feet North to South on the Western Side: 48.5 Feet Situated within the Sub Registration District of Kodambakkam and Registration District of Chennai Central
2. Mr. Ramesh NO. 24, VALLIYAMMAL NAGAR, PILLAIYAR KOVIL MAIN STREET, NERKUNDRAM, CHENNAI - 600 107	ALSO AT: Mr. Ramesh DOOR NO. 45, PLOT NO. 45A & 45B, FLAT NO. F1, FIRST FLOOR, THIRU 4TH STREET, VADAPALANI CHENNAI - 600 026	

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Sd/- Authorised Officer
Shriram Housing Finance Limited

Place: CHENNAI
Date: 27.01.2021

BANNARI AMMAN SPINNING MILLS LIMITED

Regd. Office : 252, Mettupalayam Road, Coimbatore - 641 043. Phone : 0422-2435555
Website : www.bannarimills.com
e-mail : shares@bannarimills.com
CIN : L17111TZ1989PLC002476

NOTICE

Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 12th day of February, 2021 to consider and approve, inter alia, the Unaudited Financial Results for the Quarter ended 31st December, 2020.

The above information is also available on the website of the company (www.bannarimills.com) NSE (www.nseindia.com) and BSE (www.bseindia.com).

By order of the Chairman
N KRISHNARAJ
Company Secretary

Coimbatore
27.1.2021

NMDC Limited

(A Government of India Enterprise)
Khanji Bhavan, 10-3-311/A, Castle Hills, Masab Tank, Hyderabad-500028
Telangana, CIN:L13100TG1958GOI001674

CONTRACTS DEPARTMENT

Tender Enquiry No: HO/Contracts/NISP/Maint/Inst/763 Dated: 28.01.2021
NMDC Limited, "A" NAVARATNA Public Sector Company under Ministry of Steel, Govt. of India, invites online bids from experienced domestic bidders for Maintenance of Instrumentation Installation of RMHS, Cokeoven, By-product, Sinter Plant and respective auxiliaries for a period of 2 years for 3.0 MTPA Integrated Steel Plant at Nagarnagar near Jagdalpur, Chhattisgarh State.

The detailed NIT and Bid documents can be viewed and /or downloaded from NMDC website: <http://www.nmdc.co.in> Central Public Procurement portal <http://www.eprocure.gov.in> and MSTC portal <https://www.mstccommerce.co.in> <https://www.mstccommerce.co.in> <https://www.mstccommerce.co.in>

For accessing the bid document from MSTC portal, bidders to visit MSTC website and search Tender Event No. NMDC/HO/103/20-21/ET/789.

The Bidders, on regular basis are required to visit the NMDC website / CPP Portal / MSTC website for corrigendum, if any, at a future date.

For further clarification, the following can be contacted:
Chief General Manager (Contracts), NMDC Limited, Hyderabad, Fax No.+91-040-23534746, Tel No.+91-040-23532800, email: steelcontracts@nmdc.co.in
Chief General Manager (Contracts)

RANE (MADRAS) LIMITED

CIN: L65993TN2004PLC052856
Regd. Office: "MAITHRI", 132, Cathedral Road, Chennai - 600 086. Visit us at: www.ranegroup.com

Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the Quarter Ended and Nine Months Ended December 31, 2020

(Rs. in Lakhs except per share data)

S. No.	Particulars	Standalone				Consolidated					
		Quarter Ended		Nine Months Ended		Quarter Ended		Nine Months Ended			
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited		
		31.12.2020	30.09.2020	31.12.2019	31.12.2020	31.12.2019	31.12.2020	30.09.2020	31.12.2019	31.12.2020	31.12.2019
1	Total Income from Operations	39,182.26	28,432.49	27,533.40	76,879.56	85,132.58	42,722.82	31,844.69	31,620.82	85,559.96	99,131.49
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional Items)	3,176.14	937.96	345.09	904.06	1,096.97	1,579.07	(704.20)	(745.16)	(4,335.11)	(2,690.11)
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	3,176.14	937.96	345.09	904.06	1,096.97	1,579.07	(704.20)	(745.16)	(4,335.11)	(2,690.11)
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	2,146.56	640.17	372.81	595.86	966.87	549.49	(1,001.99)	(717.43)	(4,643.31)	(2,820.05)
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2,193.69	766.22	335.02	863.02	891.15	(117.88)	(1,313.22)	(1,166.16)	(5,843.51)	(3,308.01)
6	Equity Share Capital	1,255.39	1,255.39	1,197.32	1,255.39	1,197.32	1,255.39	1,255.39	1,197.32	1,255.39	1,197.32
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	-	-	-	-	-
8	Earnings Per Share (of Rs. 10/- each) (Not annualised for the quarter and nine months ended)	17.10	5.10	3.11	4.75	8.08	4.38	(7.98)	(5.99)	(36.99)	(23.55)
	1. Basic:	17.10	5.10	3.11	4.75	8.08	4.38	(7.98)	(5.99)	(36.99)	(23.55)
	2. Diluted:	17.10	5.10	3.05	4.75	8.02	4.38	(7.98)	(5.86)	(36.99)	(23.38)

The above is an extract of the detailed format of Quarterly Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results are available on the Stock Exchange websites: www.bseindia.com and on the company's website-www.ranegroup.com

Note:

- The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on January 27, 2021.
- A limited review of the unaudited standalone and consolidated financial results of the Company has been carried out by the statutory auditors. Corresponding figures for all periods prior to the quarter ended September 30, 2020, included in the above results were reviewed / audited by the previous auditors of the Company.
- During the year ended March 31, 2020, the Company / Group had assessed the recoverable value of its investment, loans and other financial assets / net assets in an operating wholly owned step down subsidiary (either directly or through the intermediate subsidiary) and provided for an impairment aggregating to Rs. 3,757.54 Lakhs being shown as an exceptional charge for the quarter and year ended March 31, 2020. In order to carry out the above assessment, projections of future cash flows based on long-term forecasts, including selling price as well as volumes were estimated over the next five years. The estimation of sales volumes was based on management's assessment of probability of securing the new businesses in the future, adverse business impact and uncertainties arising due to COVID-19 pandemic to the extent known. Based on the assessment done for the Quarter ended December 31, 2020, no further impairment was considered necessary.
- The company / group has assessed the impact of COVID-19 on its financial statement based on the internal and external information, to the extent known and available, up to the date of approval of these financial statements and expects to recover the carrying amounts of investments, loans, property, plant and equipments, intangible assets, trade receivable, inventories and other financial assets.
- The Company's operations for the quarter ended June 30, 2020 were suspended for part of the quarter on account of the lockdown announced by the Government of India consequent to the outbreak of COVID-19 pandemic. The results for the nine months December 31, 2020 are, therefore, not comparable with the nine months ended December 31, 2019.
- Subsequent to the quarter ended December 31, 2020, the Company has received Rs. 25 crores from Rane Holdings Limited as warrant exercise price towards conversion of the outstanding 11,61,440 warrants issued on preferential basis and has allotted equivalent equity shares of Rs. 10 each fully paid up on January 07, 2021. Consequently, the issued and paid up capital stands increased by 11,61,440 equity shares of Rs.10/- each fully paid-up towards which listing & trading approvals are awaited from BSE and NSE.

For Rane (Madras) Limited
L. Ganesh
Chairman

Chennai
January 27, 2021

DEMAND NOTICE

Under Section 13(2) of the Securitisation And Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act, 2002 (the said Act.) read with Rule 3 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rule 3 of the said Rules, the Authorised Officer of IIFL Home Finance Ltd. (IIFL HFL) (Formerly known as India India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act, calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issued to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of the Borrower(s), amount due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as under:-

Name of the Borrower(s)/ Guarantor (s)	Demand Notice Date & Amount	Description of secured asset (immovable property)
Mrs. Suganthi S, Mrs. Malathi S, (Prospect No. 781854)	20-Jan-21 Rs. 16,75,223.00/- (Rupees Sixteen Lakh Seventy Five Thousand Two Hundred Twenty Three Only)	All that piece and parcel of the property being : Second Floor Flat No. S22, with a super built up area admeasuring 710 sq. feet along with an undivided share of admeasuring 435 sq. feet, Block I, Compact Homes - Saidhavi, Old Sy No 231, New No 8, Nemmeli Village, Thirukazhukundram Taluk, Kancheepuram District, Chennai Tamil Nadu
Mr. Ashokkumar C, Mrs. Sumathi (Prospect No. 846548)	19-Jan-21 Rs. 15,65,254.00/- (Rupees Fifteen Lakh Sixty Five Thousand Two Hundred Fifty four Only)	All that piece and parcel of the property being : Flat No 012, Ground Floor, Compact Homes- Niranjana, Mevalurkuppam, Chennai, Chennai, 602025, Tamil Nadu, India

If the said Borrowers fail to make payment to IIFL HFL as aforesaid, IIFL HFL may proceed against the above secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers.

For, further details please contact to Authorised Officer at Branch Office :IIFL HFL Bascon Futura Towers, 10/01, Venkatanarayana Road, T.Nagar, Chennai - 600117/ or Corporate Office : IIFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-IV Gurgaon, Haryana.

Place: Chennai and Kancheepuram Date: 28.01.2021
Sd/- Authorised Officer, For IIFL Home Finance Ltd

BUSINESS STANDARD

ICSI CONVOCATION 2020 - SOUTHERN REGION

The Institute of Company Secretaries of India (ICSI) organised the ICSI Convocation 2020 - Southern region.

Vice-President of India, Mr Venkaiah Naidu was the Chief Guest and he attended the convocation virtually from Hyderabad and delivered the Convocation address.

Prof (Dr) S. Gowri, Vice-Chancellor, University of Madras, Chennai was the Guest of Honour at the Convocation and awarded the Certificate of Membership to the newly admitted Members of the ICSI from Southern Region on 18th January 2021 at Chennai. He congratulated the new CS Members and motivated them to remain inquisitive throughout their lives, saying this would ensure constant growth of their knowledge. In an inspiring address, he asked the new members to embark upon fresh areas to work as Company Secretaries and widen the scope of their services to the Corporate World.

CS S. Kannan, Chairman, ICSI-SIRC, while congratulating the new members said that whenever corporate look at the Company Secretaries, they should be looked at by them as an expert in all laws facilitating their Corporate growth. The CS course is a visa to enter the corporate world at considerably high positions. Once CS has entered, opportunities are there and it depends on the Company Secretaries to make the best use of them. He also said that the whole world is changing in all the spheres at a mind-boggling speed. In this transformational environment, The ICSI believes that the best gift it can give to its students is the ability to understand this very basic nature of change so that they are well prepared for the future.

DVNS. Sarma, Regional Director, ICSI-SIRO proposed a Vote of Thanks.


